



அ நா ம ய ஸ்த வ:

# துண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்

தமிழ் உரை :

டாக்டர் ந. கங்காதரன், எம்.ஏ, எம்.ஐ.டி.பி.இஹச.டி.

துண்டாதன்சே மனसி தமஸா ஦ுர்஦ினே வந்துவர்த்தி  
மாஷ்ஜன்து: க஥ம஧ிகரோத்யைஶரं ஜ்யோதிரியாயம் ।  
வாச: ஸ்கிதா ஭गவதி ஹரே ஸனிக்ரஸ்தாத்மருபா:  
ஸ்துத்யாத்மான: ஸ்வயமிவ முக்஖ாடஸ்ய மே நிஷ்பதன்தி ॥ १ ॥

த்ருஷ்ணேதந்த்ரே மனளி தமஸா  
தூர்த்தினே பஞ்சுவர்த்தீ  
மாத்ருக்ஞங்கு: கதுமதிக்ரோத்யைச்வரம்  
ஜ்யோதிரக்ர்யம் ।

வாச: ஸ்பீதா பகவதி ஹரே  
ஸங்கிக்ருஷ்டாத்மருபா:  
ஸ்துத்யாத்மான: ஸ்வயமிவ  
முக்காதஸ்ய மே நிஷ்பதந்தி ॥ १ ॥

(ஓ ! ஹரனே !) ஆசையின் பெருக்கால் வளரும் இந்த ஸம்ஸாரத்தில் மனத்தில் அறி வின்மை சூழ்ந்திருக்கும் பொழுது பந்து மக்களிடம் ஈடுபாடு கொண்டுள்ள என் போன்றவர்கள் எவ் விதம் ஈச்வரனின் உயர்க்கு ஒளியைக் குறித்து கூற முடியும். பலவாறுன் சொற்றெடுத்து தானுகவே சீரான துதியாக முகத்தினின்று வெளிப் படுகின்றன போலும்.

இப்பிரபஞ்சத்திலுள்ள பொருள்கள் யாவும் ஈச்வரனின் வடிவாகும் சொல்லும் பொருளும் எப்பொழுதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு சொல் மொழிந்தவுடனேயே அதைக் குறிக்கும் எப்பொருளாகினும் ஈச்வரனின் வடிவாகையினால் அது ஈச்வரனிக் குறித்துக் கூறுவதால் அது துதியாகிறது. பலவிதமான பந்த பாசங்களில் கட்டுண்ட உலக மக்கள் எவ்விதம் ஒளிரும் பரமனைக் குறித்து துதிக்க இயலும் என்று கூறி உலகின் பொருள்கள் சொற்கள் உட்பட பரமனின் வடிவாகக் கொண்டு அதனால் தான் சீரற்ற சொற்களும் சீரான துதியாகிறது என்று கூறுகின்றார்.

வேஷ விஷ்ணு஧ந஦ௌ வாஸு ஜிவிதேஶ-

ஶந்஦ாதித்யௌ வஸவ இதி யா ஦ேவதா மிநகக்ஷயா : |

மன்யே தாஸாமபி ந ஭ஜதே மாரதி தே ஸ்வருப்

ஸ்஥ூலே த்வங்கே ஸ்பृஷதி ஸ்வஶர் த்தபுநம்ர்வஶோபி ॥ २ ॥

வேதா விஷ்ணுர்வருணதனதெள

வாஸவோ ஸ்விதேச-

ச்சங்த்ராதித்தெள வஸவ இதி யா

தேவதா பின்னக்ஞ்யா : |

மன்யே தாஸாமயி ந பஜ்ஞே  
 பாரதீ தே ஸ்வரூபம்  
 ஸ்தூலே த்வம்சே ஸ்ப்ருசதி ஸத்ருசம்  
 தத்புனர்மாத்ருசோ அ)பி ॥ 2 ॥

நான்முகன், திருமால், வருணன், குபேரன், இந்திரன், யமன், சந்திரன், சூரியன், வஸாக்கள் முதலிய தேவர்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துக்களை உடையவர்கள். அதனால் அவர்களுக்கும் உன்னுடைய நிர்க்குண ஸ்வரூபம் புலப்படுவதில்லை. ஆனால் ஸகுண ஸ்வரூபம் அவர்களுக்கு எப்படி புலப்படுகிறதோ அவ்விதமே எனக்கும் புலப்படுகிறது என்று நினைக்கின்றேன்.

நான்முகன் முதலாடேராலும் பரமனின் நிர்க்குண ஸ்வரூபம் வருணிக்க; இயலாதது. ஏனெனில் ஒவ்வொருவரும் பலதரப்பட்ட கருத்துக்களை உடையவர்கள். அதனால் ஒருமைப்பட்ட சொல்லில் உன்னை அவர்களால் புகழ் இயலாது. ஸகுண ஸ்வரூபத்தை எப்படி அவர்களால் வருணிக்க முடியுமோ அவ்வாறே என்னாலும் முடியும் என்று கூறு கிறோர். பரமனின் ஸகுண ஸ்வரூபம் தானே யாவருக்கும் எனிதாக தெனிவாக புலப்படக் கூடியது. அதனால் நினைத்தற்கரிய அறிவதற்கரிய நிர்க்குண வடிவைத் தவிர்த்து ஸகுண வடிவை நானும் கூறு கின்றேன் என்கிறோர் கவி.

तत्र स्थाणो स्तुतिरतिभग भक्तिरूचैर्मुखी चेत्  
 ग्राम्यः स्तोता भवति पुरुषः कश्चिदारण्यको वा ।  
 नो चेद्भक्तिस्त्वयि च यदि वा ब्रह्मचिद्यास्त्वधीते  
 नानुध्येयस्तव पशुरसावात्मकमनभिज्ञः ॥ ३ ॥

தத்ர ஸ்தாஞ்ண ஸ்துதிரதிபக  
பக்திருச்சைசர்முகீ சேத்  
க்ராம்ய: ஸ்தோதா பவதி  
புருஷ: கச்சிதாரண்யகோ வா !  
நோ சேத் பக்திஸ்த்வயி ச யதி வா  
ப்ரஹ்மவித்யாஸ்வதீதே  
நாநுத்யேயஸ்தவ பசுரஸாவாத்ம-  
கர்மாநபிக்ஞ: ॥ 3 ॥

அப்படி உன் ஸகுணஸ்வருபத்தைத் துதிக்கத்  
துவங்கும் பொழுது ஹே துண் வடிவானவரே !  
துதியானது உயர்ந்ததாகிறது. உன்னைச் சார்ந்த  
உயர்ந்த பக்தி இருக்குமாயின், துதிப்பவர் நாட்டில்  
வசிப்பவரோ அல்லது காட்டில் வசிப்பவரோ  
அல்லது வேறெங்காவது வசிப்பவாக இருப்  
பினும், அவர் செய்யும் துதியானது உயர்ந்ததா  
கின்றது. உம்மிடம் பக்தி இல்லையெனின், ஒரு  
வன் பிரம்மத்தை உணர்த்தும் நூல்களைப் பயின்  
றும்கூட, மிருகத்தை போன்று விதேவகமற்றவனு  
கின்றன.

கண்ணப்பன் போன்றவரின் ஆழ்ந்த பக்தியே  
பரமனை அடைய எனிய வழி. பக்தியற்ற பல  
மகாகவிகளின் துதிகளினாலும் அவர் அடைய முடி  
யாதவர். பக்தி இல்லாத ஒருவன் அரிய பல  
தத்துவ நூல்களைப் பயின்றாலும் பகுத்தறிவற்ற  
விலங்கினுக்கு ஒப்பாக ஆகின்றன.

விஶ्व பிரார்஥னை லभते த்வாமதிப்பாயக் சே-  
ந ஶுத்திர்யெடி ஜனயிதா நாஸ்தி சைத்ந்யயுக்த: ।  
கித்யாடிநா ஭வ நிஜகலாவத்யா ஜந்மவத்தா  
ஸி஧்யத்யேவ் ஸதி ஭गவதஸ்ஸர்வலோகாधிபத்யம् ॥ 4 ॥

விச்வம் ப்ராதூர்பவதி லபதே  
 த்வாமதிஷ்டாயகம் சேங்ங  
 ஹ்யுத்பத்திர்யதி ஜனயிதா  
 நாஸ்தி சைதன்யயுக்த: ।  
 கவித்யாதீஞும் பவ  
 னிஜுகலாவத்தயா ஜன்மவத்தா  
 ஸித்யத்யேவம் ஸதி பகவதஸ்ஸர்வ-  
 லோகாதிபத் பம் ॥ 4 ॥

ஓ! பவனே! இந்தப் பிரபஞ்சமானது உம்மை ஆதாரமாக அடையுமாகில் அது தோற்றும் பெருகிறது. சேதனமான தோற்றுவிப்பவர் ஒருவரிலர் எனின் இந்த பிரபஞ்சத்திற்குத் தோற்றமில்லை. இந்த புவி முதலான பொருள்களைனத்திற்கும் நீரே உள்ளிருக்கும் பொருளாவீர். அட்படியிருப்பதினால் உமக்கே அனைத்துலகிற்கும் ஆதிபத்யம் என்பது உறுதியாகின்றது.

பரமனை ஆதாரமாகப் பெற்ற பிரபஞ்சம் ஒரு தோற்றத்தைப் பெருகிறது. இல்லையென்றால் இதற்குத் தோற்றும் எப்படி? உலகிலுள்ள பொருளையத்திற்கும் உள்ளிருந்து ஆட்டுவிப்பவர் பரமனே அன்றே. அதனால் தான் உலகப் பொருளைத்தையும் ஆட்டி வைப்பவர் பரமன் என்று கிறது.

ਮोग्यामाहुः प्रकृतिसृष्टयश्चेतनाशक्तिशून्याः  
 भोक्ता चैनां परिणमयितुं बुद्धिवर्ती समर्थः ।  
 मोगोऽप्यस्मिन् भवति मिथुने पुष्कलस्तत्र हेतु-  
 र्नीलग्रीषि त्वमसि भुवनस्थापनामृतधारः ॥ ५ ॥

போக்யமாஹா: ப்ரக்ருதிம்ருஷயச்  
 சேதனு சக்திகுண்யாம்  
 போக்தா சைஞம் பரிணமயிதும்  
 புத்திவர்த்தீ ஸமர்த்த: ।  
 போகோ(அ)ப்யஸ்மின் பவதி  
 மிதுனே புஷ்கலஸ்தத்ர ஹேதூர்-  
 நீலக்ரீவ த்வமஸி  
 புவனஸ்தாபனைஸுத்ரதார: ॥ 5 ॥

முனிவர்கள் உயிரற்ற மூலப்பொருளான  
 ப்ரக்ருதியை நுகரும் பொருளெனக கூறுகின்றனர்.  
 ப்ரக்ருதியினின்றும் தோன்றிய புத்தி அல்லது  
 மஹத்தத்துவத்தை உடைய ஆத்மாவானது இந்த  
 ப்ரக்ருதியை ஸம்ஸாரமாக மாற்ற முடிகிறது.  
 இந்த சேர்க்கையில் போகமும் முழுமையாக ஏற்  
 படுகிறது. ஓ! நீலக்ரீவ (நீல வண்ண கழுத்தை  
 உடையவனே)! நீர்தான் இந்த பிரபஞ்சத்தின்  
 துவக்கத்தின் ஸுத்ரதாரர் அல்லவா!

ப்ரக்ருதியை நடிகையாகவும், புருஷ இன  
 (ஸாங்க்ய) பொதுஜனமாகவும், பரமனை ஸுத்ர  
 தாரன் எனப்படும் நாடகத்தின் துவக்கத்தில் வரும்  
 அரங்கத்தின் ஊக்குவிப்பவராகவும் கவி கூறி  
 யுள்ளார். ஒரு நாடகத்தில் ஸுத்ரதாரனின் பங்கு  
 நடிக நடிகையரை மேற்பார்வையிட்டு நாடகத்தை  
 நடத்துவதே. அம்மாதிரியான பரமன் இந்த  
 உயிரற்ற இயற்கைப் பொருள்களையும் இவைகளை  
 நுகரும் ஆத்மாவையும் இயங்க வைக்கும் ஸுத்ர  
 தாரன் பரமனே.

சாருட்ரே ரஜஸி ஜगதா் ஜந்ம ஸ்த்வே பிரக்டூ  
 யாத்ரா் ஭ூயஸ்தமஸி வகுலே விப்ரத: ஸ்த்ரீஂ ச ।

ब्रह्मादेतत्प्रकृतिगदनं स्तम्बपर्यन्तमासीत्

क्रीडावस्तु त्रिनयन मनोवृत्तिमात्रानुगं ते ॥ ६ ॥

சாரூத்ரேகே ரஜஸி ஜகதாம் ஜனம்  
ஸத்வே ப்ரக்ருஷ்டே  
யாத்ராம் பூயஸ்தமஸி பஹாலே  
பிப்ரத: ஸம்ஹ்ருதிம் ச ।  
ப்ரஹ்மாத்யேதத்ப்ரக்ருதிகஹனம்  
ஸ்தம்பபர்யங்தமாஸீத்  
க்ரீடாவஸ்து த்ரிநயன மனை  
வ்ருத்தி மாத்ராநுகம் தே ॥ 6 ॥

ஓ! முக்கண்ணனே! ரஜோகுணம் பெருகி இருக்கும் பொழுது இந்த உலகம் தோன்றுகிறது. ஸத்வகுணம் நிரம்பி இருக்கும்பொழுது அது போற்றி வளர்க்கப்படுகிறது. தமோ குணம் நிரம்பி இருக்கையில் அது அழிவடைகிறது இம்மாதிரி மீண்டும் மீண்டும் ஏற்படும் காட்டை போன்ற நான்முகன் முதலான இந்தப் பிரபஞ்சமானது உம் முடைய மனைவ்ருத்தியின் விளையாட்டுப்பொருளேயாகும்.

நான்முகன், திருமால், சிவன் என்று மூவிதமான பரமனின் தோற்றம் அவரிடம் முக்குணங்களான ஸத்துவ, இரஜ, தமோ குணங்களில் யாதொன்று மேம்பட்டு இருக்கிறதோ அதைப் பொருத்ததாகும். இம்மாதிரி மீண்டும் மீண்டும் உலகமும் அதன் பொருள்கள் யாவையும் தோன்றுவும், வளரவும், அழியவும்செய்தல் அந்தபரமனுக்கு இவை யாவும் ஒரு விளையாட்டேயாகும்.

कृत्तिश्चित्रा निवसनपदे कलिपता पौण्डरीकौ  
 वासागारं पितृवनभुवो वाहनं कश्चिदुक्षा ।  
 एवं प्राहुः प्रलघुहृदया यद्यपि स्वार्थपोषं  
 त्वां प्रत्येकं ध्वनति भगवन्नीश इत्येष शब्दः ॥ ७ ॥

कंगुत्तीचक्षित्तरा निवल्लनपतेऽ  
 कल्पित्ता बेपलाण्णटीकेळ  
 वाला कारम् प्रित्तरुवनपुवेवा  
 वालूनम् कक्षित्तुक्ष्मा ।  
 एवम् प्राहुः प्रलघुहृत्तया  
 यत्यपि स्वार्त्तत्तपोषम्  
 त्वाम् प्रत्तयेकम् त्वनती  
 पकवन्नीस इत्तयेष चप्तः ॥ ७ ॥

ஓ! பெரும் பேறுபெற்றவனே! பல நிறங்களை  
 யுடைய புலித்தோல்லுமது உடையாகும். மயானமே  
 நீர் வசிக்கும் இடம். ஒரு காளைமாடே உம்முடைய  
 வாலூனம். மந்த புத்தியுடையவர்கள் உம்மைப்  
 பற்றி இவ்விதமாகக் கூறியபோதும், ‘ஏசன்’ என்  
 னும் சொல் தானுகவே உங்களுக்குள்ள ஆதிபத்  
 யத்தைக் குறிக்கிறது.

சிவனுரீன் உடை, உறைவிடம், அவரது வாக  
 னம் இவற்றைப் பற்றி இழிவாகப் பாமரர் கூறிய  
 போதும் அவரைக் குறிக்கும் ‘ஏசன்’ என்னும் சொல்  
 தானுகவே அவருக்கு உடைய ஆதிபத்தியத்தின்  
 சிறப்பை விளக்குகிறது.

ஏசானஸ் ஸர்வ வித்யானும் ஏச்வரஸ்ஸர்வ  
 பூதானும் என்றல்லவா மறையும் அவரது பெரு  
 மையைக் குறித்துக் கூறுகிறது.

குத்தாகல்ய: கிமயமஶிவைரஸ்஥முஷ்யை: படாஞீ:

கஸ்மாடஸ்ய ஸ்தநகலஶயோர்மனநா ஭வானி |

பாணை ஖ட்ட: பரஶுரி஦மப்யக்ஷஸ்த்ர கிமஸ்யே-

த்யாசக்ஷாணோ ஹர குத்தியாமஸ்து ஹஸ்யைகவேய: || ८ ||

க்லுப்தாகல்ப: கிமயமசிவெரஸ்தி-

முக்ஷை: பதார்த்தத:

கஸ்மாதஸ்ய ஸ்தன-

கலசயோர்பாரங்மரா பவானீ |

பாணெள கண்ட: பரஶுரிதமப்யக்ஷை ஸுஉத்தம்

கிமஸ்யேத்யாசக்ஷாட்டே

ஹர க்ருதத்தியாமஸ்து

ஹாஸ்யைகவேத்ய: || ८ ||

இந்தப் பரமேச்வரன் அமங்களமான எலும்பு முதலானவைகளால் எதற்காக அலங்காரம் செய்து கொண்டிருக்கின்றார்? குடம் போன்ற முலைகளின் பாரத்தினால் சாய்ந்துள்ள பார்வதி எக்காரணத்தி னால் உம்மை அடைந்துள்ளான்? கையில் பிளவு பட்ட கோடாலி எதற்காக? ஜபமாலை எதற்காக? என்று கூறும் திடசித்தமுடையவர்களால் பரிஹா சமாகவே நீர் அறியப்பட்டாலும் அது உம்மை எவ்விதமும் பாதிக்காது.

சிவனூர் மனம் மகிழ்ந்து நடம் புரியும் இடம் மயானமாகையினால் அவரது சிறந்த அணிகலன் மயானத்தில் குவிந்து கிடக்கும் எலும்புகள். இப் படிப்பட்ட உம்மை மென்மையான உடலை உடைய அண்ணை பார்வதி எதற்காக அடைந்தான்? உம் கையில் பிளவுபட்ட கோடாலியும் ஜபமாலையும் அதற்காக என்று பலவாறுக உம்மைக் குறித்து

ஏன்னமாக பலரால் கூறப்பட்டாலும் இவையாவும்  
உம்மைச் சிறிதளவும் பாதிக்காது,

**யத்காபால் விதமிஷி மஹாவிஷமைகாந்தியோர்**

**ஸுக்ரேர்஧ா ஸ புனரமல: பாவன: கிஂ ந ஜாத: |**

**தாக்ஷாயண்யா: பியதமதயா வர்த்தே யோगமாயா**

**ஸாப்யா஧ஞ் சியுநந்தரித் வृத்திமூல் ப்ரஜாநாஸு ॥ ९ ॥**

யத்காபாலம் வரதமிஷி

மஹாத்தர்யுஷ்டமேகாந்தகோரம்

முக்தோத்தவா ஸ புனரமல:

பாவன: கிஂ ந ஜாத: |

தாக்ஷாயண்யா: பரியதமதயா

வர்த்ததே யோகமாயா

ஸாப்யாதத்தே மிதுனசாரிதம்

வந்துதிமூலம் ப்ரஜாநாஸு ॥ ९ ॥

பெரும் பேறு பெற்றவனே! எந்தக்காணத் தால் காபால வரதமும் மிகச் சிறங்கதாகக் காணப் படுகிறதோ அதுவும் முக்திக்கு சிறங்க வழியாகும். அவ்வழி மிகவும் புனிதமாக ஆகவில்லையா என்ன? மிகவும் பிரியமான தாக்ஷாயணியின் யோகமாயை இருக்கிறதே அது மக்களின் ஸந்ததி பெருகுவதற்கு தாம்பத்யத்தைப் போவிக்கின்றது.

சோம்பேறிகளால் கடைப்பிடிக்க முடியாத மிகவும் அரிய மண்டை ஒட்டை அணிதல் என்னும் விரதமும் மிகப் புனிதமாக ஆக வில்லையா என்ன? உண்மையில் பரமன் அதை அணிகலன்களாக அணியவில்லை. அதை ஒரு நோன்பாகவே அவர் செய்கின்றார். மேலும் அன்னை பார்வதியும் மாயை யினால் அவருடன் சேர்ந்திருப்பது போன்று



தோன்றுகின்றார். முன் செய்யுளின் கருத்தின் கண் தோன்றும் ஜயமகல இங்கு கவி இக்கருத்தை கூறுகின்றார்.

**கஶ்விந்மत்யः க்ரதுக்ஷத்துநீலகிண்ட த்வयா சேத்**

**ஸ்திரம் ஸ புநரமரஸ்த்ரி-புஜாத்திரகண்டः ।**

**அப்யாருடஸ்முரபரிவுத் ஸ்஥ாநமாசுஷ்டலீய**

**த்வ சேதக்ரு஦்வஸ் பததி நிராலம்வநோ ஧்வாந்தஜாலே ॥ 10 ॥**

**கச்சிந்மர்த்யः க்ரதுக்ருசத்தநூர்**

**நீலகண்ட த்வயா சேத்**

**த்ருஷ்டः ஸங்கிததம் ஸ**

**புநரமரஸ்த்ரீபுஜக்ராஹ்யகண்டः ।**

**அப்யாருடஸ்ஸ-ஏரபரிவருதம்**

**ஸ்தானமாகண்டலீயம்**

**த்வம்சேத் க்ருத்தஸ்ஸ பததி**

**நிராலம்படேஞே த்வாந்தஜாலே ॥ 10 ॥**

நீலகண்டனே! எவ்வளைஞருவன் யாகங்கள் செய்து உடல் மெலிந்து உம்முடைய கடா கஷ்டத்தைப் பெறுகின்றானே அவன் தேவமடந்தை யர்களின் கைகளால் தழுவப்பட்ட கழுத்தை உடையவனுகவும் தேவர்கள் சூழ இந்திர லோகத்தில் இடத்தையும் பெறுபவனுகவும் ஆகின்றான். நீங்கள் சினங்தால் அவன் ஆதாரமற்று பெரும் நகரத்தில் விழுகின்றான்,

பரமனைப் போற்றும் இந்திரன் பெரும் பேற் றையும் பரமனை மதியாத தக்ஷண பெற்ற துயரை யும் கவி எடுத்துக் கூறுகிறார். பரமனைப் பஸிப வன் அவன் கடாகஷ்டத்தைப் பெற்று பெரும் பேற் றைப் பெறுகின்றான். பரமனைன் சினத்திற்குப்

பாத்திரமானவருடே பெரும் நரகத்தில் போய் விழு  
கின்றான். சிவனை மதியாத தசஷின் ஏற்பாடு  
செய்த யாகம் யாவையும் அழிக்கப்பட்டு தசைனும்  
பெருந்துயருக்கு ஆளானதை கருத்தில் கொண்டு  
கவி சொல்லாமல் குறிப்பிடுகிறார்.

**शशद्वाल्यं शरवणभवं षण्मुखं द्वादशाक्षं**

तेजो यत्ते कनकनलिनीपञ्चपत्रावदातम् ।

विस्मार्यन्ते सुरयुवतयस्तेन सेन्द्रावरोधाः

दैत्येन्द्राणाममरजयिनां बन्धनागारवासम् ॥ ११ ॥

சக்வத்பால்யம் சரவணபவம்

ஷண்முகம் த்வாதசாக்ஷம்

தேஜோ யத்தே கனகநலினீ-

பத்மபத்ராவதாதம் ।

விஸ்மார்யங்கே ஸாரயுவதயஸ்தேன

ஸேந்த்ராவரோதாः

தைத்யேந்த்ரானுமயரஜூயிநாம்

பந்தனுகாரவாஸம்      || 11 ||

எப்பொழுதும் இளைமைப் பருவமாயும், நாணற்  
புதரில் தோன்றியதும், ஆறுமுகங்களும் பன்னிரு  
கைகளை உடையதும் பொற்றுமரரயின் இலையைப்  
போன்று தெளிவானதுமான உன்னுடைய ஒளிரும்  
உருவினால் முன்னர் தேவர்களை வென்ற தாரகன்  
முதலான அரக்கர்களால் சிறையில் வைக்கப்  
பட்டதை இந்திரனின் அந்தப்புரப் பெண்டிருடன்  
தேவ மடந்தையரும் மறக்கின்றனர்.

பரமனின் ஒளி நிறைந்த ஆறுமுக வடிவைக்  
காணும் தேவ மடந்தையர் தாங்கள் முன்னர் தார  
கன் முதலான அரக்கர்களால் சிறையில் வைக்கப்  
பெற்று இன்னலுற்றதை மறக்கின்றனர்.

வீரபத்திரனைப் போன்று பரமனின் குமார  
ருவும் பரமனின் லீலா வினாதமென்று பக்தர்  
களின் நம்பிக்கை.

வேगாகுடியாவிஶஶி வ்யஶநுவாஂ ஦ி஗ந்தாந்  
ந்யக்குவர்ண் பிலயபயசாமூர்மி஭ஜாவலேபம் ।  
முக்தாగௌர் ஹர தவ ஜடாவந்யஸ்ஸ்பர்ஶி ஸத்யோ  
ஜஸே சூடாகுசுமஸுமங் வாரி மார்யியம் ॥ १२ ॥

வேகாக்ரஞ்ச-க்ரஹ-ரவி-சகி  
வ்யச்நுவானம் திகந்தான்  
ந்யக்குர்வானம் ப்ரலய.  
பயஸாமூர்மிபங்காவலேபம் ।  
முக்தாகெளரம் ஹர தவ  
ஜூடாபந்தஸம்ஸ்பர்சி ஸத்யோ  
ஜக்ஞே சூடாகுஸமஸபகம்  
வாரி பாகீரதீயம் ॥ 12 ॥

ஓ ! ஹரனே ! சூரியன், சந்திரன் முதலான  
கோள்களை வேகமாக அடித்துச் செல்வதும், திசை  
எங்கிலும் பரவுவதும் பிரனை கால நீர் பெருக்கின்  
அலைச் சுழல்களின் செருக்கை அடக்கும் முத்தைப்  
போன்று வெண்மையான இந்த கங்கையின் நீரா  
னது பரமனின் சடையை அடைந்தவுடன் சடை  
யில் மல்லிகை மலரினை ஒத்த அழகு உடைத்தா  
யிற்று.

ஆகாச கங்கையானது ஆகாயத்தைத் தன்  
சடை முடியாகக் கொண்ட பரமனின் தலையிது பிர  
வஹிக்கும் பொழுது வெண் முத்தை போன்று  
உள்ள அதன் நீரின் நுரைகள் மல்லிகை மலரினை  
ஒத்து ஒளிருகின்றன. கோள்களை எல்லாம் அடித்

துச் செல்வதும், நாற்றிசையிலும் பரவுவதுமான பிரளைய கால வெளளப் பெருக்கின் செருக்கை அடக்கி அதை நாணமடையச் செய்கிறது கங்கையின் நீர். அப்படிப்பட்ட கங்கை நீரின் வெண் நுரைகளை பரமனின் சடைமுடியில் அனியாகக் காண்கின்றார் கவி.

கல்மாஷஸ்தே மரகதஶிலாभஜகாந்திரை கண்டே  
ந வ்யாச்சே ஭ுவனவிஷயா் த்வத்ஸாதப்ரவृத்திம् ।  
வாரா் ஗ர்஭ஸ்ஸ ஹி விஷமயோ மந்஦ரக்ஷோபஜந்மா  
நைவ் ரூஷோ யதி ந ஭வதி ஸ்஥ாவர் ஜஜம் வா ॥ १३॥

கல்மாஷஸ்தே மரகதஶிலாபங்க-  
காந்திரா கண்டே  
ந வ்யாசஸ்தே புவனவிஷயாம்  
த்வத் ப்ரஸாதப்ரவ்ருத்திம் ।  
வாராம் கர்ப்பஸ்ஸ ஹி  
விஷமயோ மந்தரக்ஷோபஜன்மா  
நைவம் ருத்தோ யதி ந பவதி  
ஸ்தாவரம் ஜங்கமம் வா ॥ 13 ॥

மரகதமணி என்னும் பச்சைக்கல் துண்டு களின் ஒளியையொத்து உன் கழுத்தில் ஒளிரும் கருமை உலகிலுள்ள படைப்புகளிடம் உமக்குள்ள அன்புப் பெருக்கை வெளிப்படுத்துவதன்குரே ! மந்திர மலையைக் கொண்டு கடைந்த பொழுது நீரினின் ரும் தோன்றிய ‘காலசூடம்’ என்னும் நஞ்சு இவ்விதமாக தடுக்கப்படவில்லை எனில் உயிர் வாழினங்கள் யாவும் இருந்திருக்காது அல்லவோ !

பாற்கடலைக் கடைந்து தோன்றிய காலகூடம்  
என்னும் நஞ்சு சிவனுரின் கழுத்தில் பச்சைக் கற்  
களின் ஒளியுடன் ஒளிருகின்றது. அது மட்டுமா!  
அது உலகிலுள்ள உயிர் வாழினங்களிடம் பரம  
நுக்கு உள்ள மட்டற்ற அன்பை புலப்படுத்து  
கிறது. ஏனெனில் கடையும்பொழுது தோன்றிய  
நஞ்சை பரமன் எடுத்து அருந்தவில்லை என்றால்  
அக்கொடிய விஷத்தினால் எந்த உயிர் தான் பிழைத்  
திருக்கும்!

सन्धायास्त्रं धनुषि नियमोन्माथि संमोहनाख्यं  
पार्श्वे तिष्ठू गिरिश ददशे पञ्चवाणी मुहूर्तम् ।

तस्मादूर्ध्वं दहनपरिधौ रोषद्देषः प्रसूते

रक्ताशोकः स्तवकित इव प्रान्तधूमद्विरेफः ॥ १४ ॥

ஸந்தாயாஸ்த்ரம் தநுஷி

நியமோன்மாதி ஸம்மோஹனங்கயம்  
பார்ச்வே திஷ்டன் கிரிச தத்ருசே

பஞ்சபாணே முஹுமர் ததம் ।

தஸ்மாதூர்த்வம் தஹனபரிதெள

ரோஷத்ருஷ்டேः ப்ரஸுதிதே

ரக்தாசோகः ஸ்தபகித இவ

ப்ராந்ததூமத்விரேபः ॥ 14 ॥

ஹே! கிரீச! தியானத்தைக் குலைக்கும் ஸம்மோ  
ஹனம் என்னும் அஸ்திரத்தை வில்லில் ஏற்றி மன்  
மதன் (உம்) அருகில் ஒருக்கணம் நின்றதும்  
அதற்குப் பின்னர் (உம்) சிவந்த கண்ணினின் றும்  
வெளிப்பட்ட கொருப்பு பரவி நிற்கவும் அருகில்  
உள்ள புகையே வண்டுகள் போல உடையதாய்  
சிவந்த அசோக மரமானது மலர்ந்த மலர்களையுடை  
யதாய் இருந்தது.

காமளின் ஜங்கு பாணங்களில் ஒன்றுனது  
ஸம்மோஹனம் என்பது. அதை வில்லில் ஏற்றி  
அருகில் காமன் நிற்கின்றுன் ஒருக்கணம் கழிந்த  
பின் பரமன் தன் ஒன்றுபட்ட தியானம் கலைந்த  
தால் சினங்கு தன் நெற்றிக் கண்ணைத் திறக்கின்  
ரூர். சினத்தால் அது சிவங்கு காணப்படுகிறது.  
அச்சமயம் அருகில் உள்ள புகையை வண்டாகக்  
கொண்டு சிவந்த கண்ணினின்று தோன்றிய  
சிவந்த நெருப்பையும் ஒன்றினைத்து கவி ஒரு கற்  
பனைத் தோற்றத்தைக் காண்கின்றார். அசோக  
வனத்தின் சிவந்த மலர்கள் மலர்ந்ததாகக் கூறு  
கிறார்.

**லக்ஷாநாஂ லவணஜலधிஸ்஥ூலவேலோர்மி஦ீஷே:**

**கைலாஸ் தே நிலயநगிரி ஧ாதுமிஃ கம்பயந்தம்।**  
**ஆக்ரோஶஞ்சிர்வமிதஸுधிரைநனைராப்லுதாக்ஷை-**  
**ராபாதாலாதநயந்தல்ஸாவதுமங்குஷ்டகர்ம ॥ १५ ॥**

லங்காநாதம் லவணஜூலதி-ஸ்தூல-  
வேலோர்மிதீர்க்கை:  
கைலாஸம் தே நிலயநகிரி ம்  
பாஹு-பி: கம்பயந்தம் ।  
ஆக்ரோஶஞ்சிர்வமித-ஸுதி-ரை-  
ரானைராப்லுதாக்ஷை-  
ராபாதாலாதநயதல்ஸா-  
பத்தமங்குஷ்டகர்ம ॥ 15 ॥

உவரியின் கடற்கரையும் அதன் அலைகளும்  
போன்று நீண்ட கைகளால் உம்முடைய வசிக்கு  
மிடமான கைலாய மலையை அசைக்கும் இராவ  
ணனை கூக்குரலிடுவதும் இரத்தம் கக்குவதுமான

முகங்களுடனும் நீர் தளும்பும் கண்களுடனும் பாதாளம் வரையிலும் விளையாட்டாகச் செயல்படும் மூங்கள் கட்டைவிரல் பாதாளம் வரையிலும் கொண்டு சேர்த்தது.

தன் நீண்ட கைகளால் கைலாய மலையை ஆட்டி அசைவித்தான் இராவணன். அன்னை பார் வதி அஞ்சி நடுங்கினால். அப்பொழுது விளையாட்டாகச் சிவனார் தன் கால் கட்டை விரலால் நகுக்க அவன் முகங்களினின் றும் நீர் பெருகிய வண்ணம் பாதாளம் வரை கொண்டு செல்லப்பட்டான். சிவ ஞானின் லீலா விழேதமான செயலும் பெரும் சக்தி வாய்ந்தது என்று கூறுகிறார்.

**ऐश्वर्य ते व्यवृणुत पतञ्जकमूर्धविशेषः**

**पादद्वन्द्वे दशमुखशिरः पुण्डरीकोपहारः ।  
येनैवासावधिगततपा राक्षसश्रीविधेय-**

**श्रके देवोऽसुरपरिषदो लोकपालैकशत्रुः ॥ १६ ॥**

ஐச்வர்யம் தே வ்யவ்ருணுத  
பதந்நேக மூர்த்தாவசேஷः  
பாதத்வந்தவே தசமுகசிரः  
புண்டारीகோபஹாரः ।  
யேனைவாஸாவதி கததபா  
ராக்ஷஸ பூந்விதேயச்சக்ரே  
தேவோ (அ)ஸ்ரபரிஷதோ  
லோகபாலைகசத்ருः ॥ 16 ॥

இராவணன் தன் தலையாகிற தாமரை மலர் களால் உம்மை வழிபடுகையில் ஒடேர ஒரு தலை எஞ்சியுள்ள பொழுது உம் பாதத்தில் விழுந்துள்ள அவை உம்முடைய திறமையை வெளிப்படுத்து

கின்றன. இந்த வழிபாட்டினுலேயே இராவண னும் தன் தவத்தினால் பெற்ற அரக்கப் பேரரசுடன் அரக்கா கூட்டத்தின் தலைவருக ஆகி இந்திரன் முதலானவர்களுக்கு ஒரு முக்கியமான பகைவுன் ஆனான் அல்லவா?

கடும் தவம் புரிந்து தன் தலைகளையே மலர் களுக்கு மதிலாக பரமனின் காலடிகளில் ஸமர்ப் பணம் செய்யவும், இராவணனின் வழிபாட்டினால் மனம் மகிழ்ந்த பரமனும் அவனது ஒரே ஒரு தலை எஞ்சியிருக்கும்பொழுது அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளித்ததாக புராண வரலாறு. அந்த வரத்தின் மேன்மையினால் அவன் அரக்கர் குலக்திற்குத் தலைவருக ஆகி இந்திரன் முதலான தேவர்களுக்கெல்லாம் முக்கிய பகைவருக ஆனான். பரமன் தன் அடி பணிபவர் அனைவருக்கும் அருள் செய்பவர் என்பதற்கு இது ஒரு சான்றல்லவோ?

**மக்கிரාணாஸுரமपி ஭வत்பாடுபங்க ஸ்பृशன்த**

**ஸ்஥ாநं சந்஦ிராமரண ஗மயாமாஸ லோகஸ்ய மூர்ச்சிந |**  
**ந ஶஸ்யாபி ஶ்ருகுடிநயநாடுஞிந்஦்ஷாகரால்**  
**உஷ்டு கஶ்சி஦்வநமஶகடைவதையேஶரேஷு || १७ ||**

**பக்தீர்பாணைஸூரமபி**

**பவத்பாதுபத்மம் ஸ்ப்ருசந்தும்**  
**ஸ்தானம் சந்த்ராபரண கமயாமாஸ**  
**லோகஸ்ய மூர்த்தி |**

**ந ஹ்யஸ்யாபி ப்ருகுடி-**

**நயஞைதக்நி-தும்ஷ்ட்ரா-கராலம்**  
**த்ரஷ்டும் கச்சித்வதனமசகத்**  
**தேவ-தைத்யேச்வரேஷு || 17 ||**



மதியை அணிந்தவனே! உம்முடைய அடித் தாமரையைப் பணியும் பாணைஸாரனையும் அவனுடைய பக்தியின் காரணமாக உலகத்தில் முதலிடம் பெறச் செய்தாயல்லவா! அந்த பாணைஸாரனுடைய புருவங்களின் சுருக்கமான கண்ணின் காரணமாய் நெருப்பாலான அச்சம் தரும் பற்களையுடைய முகமானது தேவாஸாரர்களில் எவர் ஒரு வராலும் பார்க்க முடியவில்லை அல்லவா!

பக்தியின் காரணமாக தன் அடி பணிந்த பாணைஸாரனை முதலிடம் பெறச் செய்தான் பரமன். மேலும், சினாந்த பாணைஸாரன் தன் புருவங்களை சுருக்கும் பொழுது அந்த சேர்க்கையும் ஒரு கண் எனக்கொண்டு. அவனுடைய நெருப்பை ஒத்த பற்களையுடைய அவனது அஞ்சத்தக்க முகத்தை எவராலும் துணிவாக நேருக்கு நேர் நின்று நோக்க முடியவில்லை அல்லவா என்று கவி கற்பனை செய்கிறார். தன்னிடம் பக்தி செய்யும் அனைவருக்கும் பரமன் அருள் செய்கின்றார்.

पादन्यासान्नमति वसुधा पञ्चगस्कन्धलग्रा  
बाहूत्क्षेपाद्यग्रहणयुतं घृणते मेघघृन्दम् ।  
उत्सार्यन्ते क्षणमिव दिशो हुद्वक्तेनातिमात्रं  
भिन्नावस्थं भवति भुवनं त्वय्युपक्रान्तनृते ॥ १८ ॥

பாதுந்யாஸான்னமதி வஸாதா  
பந்நகஸ்கந்துலக்ஞ  
பாஹுத்தேஷபாத்க்ரஹணயுதம்  
கூர்ணதே மேகப்ருந்தம் !

உத்ஸார்யங்தே கூணமிவ திசோ  
 ஹாங்க்ருதேநாதிமாத்ரம்  
 பின்நாவஸ்தம் பவதி புவனம்  
 தவய்யுபக்ராந்தந்ருத்தே ॥ 18 ॥

நீர் நடனம் செய்யும் பொழுது உலகிலுள்ள  
 பொருள்கள் யாவும் பலவிதமான மாறுதல்களை  
 அடைகின்றன. பாம்பின் தலை மீது நிலைத்த இந்த  
 புவியானது உங்கள் காலடி வைக்கப்பட்டதினால்  
 வணங்குகிறது. கோள்களுடன் கூடிய மேகங்  
 களின் கூட்டங்கள் உங்கள் கைகளின் அசைவிலை  
 சுழல்கின்றன: நடனம் அளவுக்கு மிஞ்சிப்  
 போகும் பொழுது உம்முடைய ஹாங்கார ஓலி  
 யினால் திசைகளைனத்தும் கண நேரம் தொலைவில்  
 அகற்றப்பட்டவை போல உள்ளன.

ஆதிசேஷன் தன் தலைமீது இப்புவியைத்  
 தாங்கி நிற்பதென்றேரு நம்பிக்கை. நடமிடும்  
 பரமனின் காலடி புவி மீது வைக்கப்பட அதன்  
 பாரத்தினால் சாய்கிறது. அதையே பரமனடி பணி  
 வதாகக் கூறுகிறார் கவி. அவருடைய கைகள்  
 அசைய அதன் வேகத்தினால் கோள்களும் மேகக்  
 கூட்டங்களும் சுழல்கின்றன. நடனம் உச்ச கட்டத்தை  
 அடைந்து அளவு கடந்து போகும்  
 பொழுது அவரது ஹாங்கார ஓலியினால் திசைகள்  
 அனைத்தும் எட்ட அகன்றவை போல உள்ளன.

நோஷ் ஗ம்ய ஸரஸிஜமுவோ நாய்ய: ஶாங்பாண-  
 ராஸி ஦ந்தஸ்தவ ஹுதவஹஸ்தம்஭மூர்த்யீ ஸ்஥ிதஸ்ய ।  
 ஭ூயஸ்தாம்யாமுபரி லघுநா விஸ்மயேந ஸ்துவத்துங்  
 குஷ்டேகால் கபிலனயந் ரூபமாவிர்஭ுவ ॥ १९ ॥

நோர்த்வம் கம்யம் ஸாலிஜபுவோ  
நாப்யதः சார்ங்கபாணே-  
ராஸீதந்தஸ்தவ ஹாதவஹஸ்தம்ப-  
மூர்த்யா ஸ்திதஸ்ய |  
பூயஸ்தாப்யாமுபாரி லகுன  
விஸ்மயேன ஸ்துவத்ப்யாம்  
கண்டோகாலம் கபிலநயனம்  
ரூபமாவிர்ப்பூவ      || 19 ||

அவர்களுக்கு (மாலயன் இருவருக்கும்)  
இடையே அன்ற பிழும்பாக நெடுந்தண்டமான  
உருவாக நின்ற உம்முடைய முடியை நான்முகனும்,  
அடியைத் திருமாலும் அடையமுடியவில்லை. பின்  
ஞர் தம் தம் சிறுமையையும் உணர்ந்து வியப்பி  
ஞல் உம்மைத் துதிப்பவர் முன் உம்முடைய  
க்ருத்த கழுத்தும் பழுப்பு செங்கிறமான கண்ணு  
முடைய உருவம் தோன்றியது.

தமக்குள் தாம் தான் பெரியவர் என்று கூறி  
வாதம் செய்து கொண்டிருந்த மாலயன் இருவருக்  
கிடையே அனல் பிழும்பாக பரமன் தேன் றியது  
புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப்பொழுது  
அதன் அடிமுடி காணு மாலயன் இருவரும் தம் தம்  
நிலை உணர்ந்து பரமனைப் போற்றிப் பணியவும்,  
பரமன் தன் இயல் நிலையில் கருத்த நெஞ்சுடனும்  
சிவந்த முன்றுவது கண்ணுடனும் தோன்றின வர  
லாற்றை கவி இங்கே வருணித்துள்ளார்.

ஶාஸ்யா ஦ृष்டி துहितரि ஗ிரேந்யஸ்ய சாபோஷ்வகோட்யா  
குத்வா வாஹு திபுரவிஜயாநந்தர் தே ஸ்஥ிதஸ்ய |  
மந்஦ாராணா மधுஸுரभयो வृஷ்ய: பேதுராா: |  
ஸ்வர்஗ோத்யாநம்ரவநிதாத்தத்திர்வாதா: || 20 ||

ச்லாக்யாம் த்ருஷ்டீம் துஹிதாரி  
 கிரேர்ந்யஸ்ய சாபோர்த்வகோட்யாம்  
 க்ருத்வா பாஹும் த்ரிபுர-  
 விஜயாந்தரம் தே ஸ்திதஸ்ய ।  
 மந்தாராணம் மதுஸூரபயோ  
 வ்ருஷ்டயः பேதுரார்த்ரா:  
 ஸ்வர்கோத்யான ப்ரமரவனிதா-  
 தத்ததீர்க்காநுயாதா: ॥ 20 ॥

முப்புரங்களையும் வென்ற பின் மலைகளை  
 அன்புடன் நோக்கியும் வில்லியின் நுனியில்  
 கையை வைத்துக்கொண்டும் நின்ற உம்ரீது விண்  
 ணுலக நந்தவனத்திலுள்ள பெண் தேனீக்களின்  
 பெரும கூட்டத்தினால் தொடரப்பட்ட மந்தார மரங்  
 களின் நறுமணம் கமழும் மலர்களின் மழு  
 பொழிந்தது.

செயற்கரிய செயலைச் செய்து முடித்துப் பெரு  
 மிதமாக நின்ற பரமனின் மீது தேவலோக மலர்கள்  
 பொழிவது இயற்கை தானே ! அவ்விதம் நறு  
 மணம் கமழும் மலர்களை மொய்க்கும் பெண்  
 தேனீக்களும் மலர்களைப் பின் தொடர்ந்து வருவ  
 தில் வியப்பென்ன ! அவ்விதமான காட்சியைத்  
 தான் கவி இங்கே காண்கிறார்.

அடுத்துவரும் இரு செய்யுட்களில் திருமாலிற்  
 குப் பரமன் ஸூதர்சன சக்கரம் அருளிய லீலா  
 வினேதத்தை கவி வருணனை செய்கிறார்.

उद्घृत्यैकं नयनमसुणस्त्रियतारापरागं  
 पूर्णदायः परमसुलभे पुष्कराणं सहस्रे ।

चक्रं भेजे दहनजटिलं दक्षिणं तस्य हस्तं

बालस्येव द्युतिवलयिं मण्डलं भास्करस्य ॥ २१ ॥

उत्तर्तुरुत्तयेकम् नयनमगुण-  
संनिक्तुत्तारापराकम्  
पूर्णेण(अ)त्तात्त्यः परमसालभे  
पुष्टकराणेम् स्त्रैस्त्रे ।  
सकरम् पेत्तेज्ञ त्तव्वेणज्ञात्तिलम्  
त्तक्षीणाम् त्तस्य त्त्रस्त्तम्  
पालस्येव त्त्युत्तिवलयित्तम्  
मण्टलम् पाल्स्करस्य      ॥ २१ ॥

எவர் ஆயிரம் தாமரை மலர்களும் ஆனபின்னர் மாசற்ற விழியின் மணியை மலரின் மகரந்தத் தூளாக உடைய சிவங்த விழியைப் பிடுங்கிக் கொடுத்தாரோ அந்த விழியான து அனல் பொழி யும் உதிக்கும் ஞானியனின் ஒளியினால் சூழப்பட்ட வளையம் போலிருந்த ஸ்தர்சன சக்கரத்தை வலது கைக்கு அனுப்பியது போலும்.

ஆயிரத்தெட்டு மலர்களினால் சிவனுரை வழி பட்டு திருமால் ஸ்தர்சன சக்கரம் பெற்ற புராண வரலாற்றை இங்கு கவி நினைவு கொள்கிறார். இதைப்பற்றி அடுத்த செய்யுளில் காண்க.

विष्णुश्वके करतलगते विष्टपानां त्रयाणां

दत्ताश्वासो दनुसुतशिरश्छेददीक्षां बबन्ध ।

प्रत्यापनं तदपि नयनं पुण्डरीकानुकारि


श्लाघ्या भक्तिस्त्रिनयन भवत्यर्पिता किं न सूते ॥२२॥

விஷ்ணுச்சக்ரே காதலகடே  
 விஷ்டபானும் தரயானும்  
 தத்தாச்வாஸோ தறுஸாத-  
 சிரச்சேததீஷாம் பபந்த ।  
 பரத்யாபந்நம் ததபி நயனம்  
 புண்டரீகாநுகாரி  
 சலாக்யா பக்திஸ்த்ரிநயன  
 பவத்யர்ப்பிதா கிம் ந ஸுதே ॥ 22 ॥

முக்கண்ணனே ! ஸுதர்சன சக்கரம்) கையை  
 அடைந்ததுமே திருமாலானவர் முவுலகிற்கும்  
 தேறுதல் மொழிந்து அரக்கர்களின் தலையைக்  
 கொய்ய உறுதி பூண்டார். அந்தக் கண்ணும்  
 தாமரைக் கண்ணனை மீண்டும் அடைந்தது. உம்  
 மிடம் வைத்த போற்றத் தகுந்த பக்தியானது  
 எதைத்தான் கொடுக்காது?

முந்தைய செய்யுளில் திருமால் செய்த அரும்  
 பெருஞ் செயலான தம் தாமரைக் கண்ணைப்  
 பிடுங்கி பரமநடியில் ஸமர்ப்பணம் செய்ததைக்  
 கூறி அதை மீண்டும் அவர் பெற்றதை இச் செய்யு  
 ளில் கூறுகிறூர். பரமனிடம் பக்தி பூண்டவர்  
 எதைத்தான் பெறமாட்டார்? யாவற்றையும் பெறு  
 வார் அன்றே?

திருமால் பரமனிக் குறித்துத் தவம் இயற்றி  
 ஆயிரம் மலர்களைக் கொண்டு வழிபட்டு வரும்  
 பொழுது இன்னம் ஒரு மலர் எஞ்சியுள்ள பொழுது  
 விளையாட்டாக அதைச் சிவனுர் மறைக்க, தியானத்  
 திற்குப் பின் கண் திறந்த திருமால் மலரினைக்  
 காணுது மனம் கலங்கி மலரையொத்த தன் கண்  
 மலரையே பிடுங்கி ஸமர்ப்பணம் செய்ய அதனால்  
 மனம் மகிழ்ந்த சிவனுர் அவரது கண்ணையும் திரும்



பக் கொடுத்து அருள் செய்தார் என்று லிங்க புராணம் கூறுகிறது.

ஸஷ்ய ஶால் திரிஷி஖ம்பரே ஦ோஜிண மிக்ஷாகபால்  
ஸோமோ முஞ்சு: ஶிரஸி முஜங: கஞ்சி஦்ஸோத்ரரியம् ।  
கோட்ய வேஷஸ்திநயன குதோ வடை இத்யாகிகந்யா  
பிராயேண த்வாஂ ஹஸதி ஭஗வத்பேமனிர்வந்திதாத்மா ॥ 23 ॥

ஸவ்யே சூலம் த்ரிசிகமபரே  
தோஷ்ணி பிச்சாகபாலம்  
ஸோமோ முக்த: சிராளி  
புஜக: கச்சிதம்ஸோத்தரீயம் ।  
கோ(அ)யம் வேஷஸ்த்ரிநயன  
குதோ த்ருஷ்ட இத்யத்ரிகன்யா  
ப்ராயேண த்வாம் ஹஸதி பகவங்  
ப்ரேம நிர்யந்த்ரிதாத்மா ॥ 23 ॥

முக்கண்ணனே ! உமது இடது கையில் திரி சூலம்,வலது கையில் பிச்சா பாத்திரமான மண்ணை ஒடு. தலையில் பிறைச்சங்திரன். மேலாடையாக அணிந்திருப்பதோ அரவம். இந்த வேடம் எவ் விதம் உங்களுக்குக் கிடைத்தது என்று இவ்விதம் ஒ பேறுடைத்தவனே ! உம்மிடம் உள்ள அன்புப் பெருக்கால் உம்பால் ஈர்க்கப்பட்ட உள்ளம் கொண்ட மலைமகள் உம்மைக் கண்டு நகைக் கின்றுள்.

பரமனின் கோலம் மிகவும் வியக்கத்தக்கதே. இருப்பினும் அவர் பால் தம் மனம் ஈர்க்கப்பட்ட மலைமகள் அவரது வியக்கத்தக்க கோலத்தைக் கண்டு இவ்விதமாக பரிகாசம் செய்கின்றுள்.

ଆର୍ଦ୍ର ନାଗାଜିନମବ୍ୟବଗ୍ରନ୍ଥମଦ୍ଵିପ୍ରଦଶେ  
ରୂପ ପ୍ରାଵୃଷ୍ଟନରୁଚି ମହାଭୈରବ ଦର୍ଶ୍ୟିତ୍ଵା ।  
ପଶ୍ୟନ୍ତ ଗୌରୀ ଭୟଚଲକରା ଲମ୍ବିତସ୍କନ୍ଧହସ୍ତାଂ  
ମନ୍ୟେ ପ୍ରିତ୍ୟା ଦୁତ ଇବ ଭବାନ୍ବଜ୍ଞଦେହୋଽପି ଜାତଃ ॥୨୪॥

ଆର୍ଦ୍ରମ ନାକାଳ୍ଜୀଣମଵ୍ୟବ-  
କରନ୍ତିମତ୍-ପିପରତୁମେଲ  
ରୂପମ ପ୍ରାବଳ୍ଯରୁଙ୍କଣରୁଚି-  
ମହ୍ରୂପାପୋଵମ ତୁର୍ବସ୍ତିତବା ।  
ପଚ୍ୟନ୍ କେଳାରୀମ ପ୍ୟାଚଲକରାମ  
ଲମ୍ବିତସ୍କନ୍ଧହସ୍ତାମ  
ମନ୍ୟେ ପର୍ବିତ୍ୟା ତୁରୁତ ଇବ ପବାଣ  
ବଜ୍ର ତେଜୋ(ଅ)ପି ଜ୍ଞାତଃ ॥ 24 ॥

କୁରୁତିଯୁଟନ୍ କୁଟ୍ୟ ତୁମ ଅବ୍ୟବନ୍କଣିଲି  
ମୁଢିଯପ ପେତ୍ରନିରୁପତୁମାନ ଯାଇନ୍ତ ତୋଲିଲ  
ତୋଳିଲଣିନ୍ତୁ ମନ୍ଦିରକାଳତ୍ତତିଲି ତୋଣିରୁମ  
କରୁମୟାନ ମେକଙ୍କଣିପ ପୋଲ ମିକବୁମ ପଯଙ୍କର  
ମାନ ଉମ ଉରୁବା କାଣ୍ଠାପିତ୍ତତୁମ ଅତେତକ କଣ୍ଠୁ  
ପଯନ୍ତ ନନ୍ଦିନ୍ଦକୁମ କେକକଣି ଉତ୍ତାଯ ପାର୍ବତୀ  
ଉମମୟତ୍ତମୁଣ୍ଡିକ କୋଳା ଅତେତକଣ୍ଟ ନିର  
ବଜ୍ରମ ପୋଲ ଉତ୍ତାଲିପ ପେତ୍ରନିରୁତ୍ତୁମ ଅନ୍ଧିନ  
ପେରୁକ୍କିଣୁଲ ଇଳାକିଣିଟାର ପୋଲୁମ ।

ଯାଇନ୍ତ ତୋଲିତ ତରିତତ ଚିବନ୍ତାରିନ୍ ଉରୁବାକ  
କଣ୍ଠୁ ଅଞ୍ଚିଯ ପାର୍ବତୀ ଅବରାତ ତମୁଖିକ କୋଣ୍ଟାର ।  
ମଲିମି ତୁ ଚଞ୍ଚାରିପପବରୁମ, ମ୍ୟାନ ତତିଲ  
ବାଚମ ଚେପପବରୁମ, ଅଚ୍ଚମ ତରୁମ ଅଣ୍ଣିଯମ ଆଟେ  
ଯମ ଅଣ୍ଣିନ୍ତବରୁମାନ ଚିବନ୍ତାରତୁ ବଜ୍ରମ ପୋନ୍ତର  
ତେକମୁମ ଅବଣିଟମ ପରମନୁକ୍ତ ଉଳ୍ଳା ଅନ୍ଧିନ  
ପେରୁକ୍କିଣୁଲ ଇଳାକି ତିରବାନିଲ ଅଟାନ୍ତତାର ପେବାଲୁମ  
ଏଣ୍ଠରୁ କବି କର୍ତ୍ତପଣେ ଚେପକିରୁର, ଅବଳ ନିଲିଣ୍ଠନ୍ତୁ

பரமன் அவள் பால் பரிவு கொள்கிறும் என்று  
பொருள்.

(16)

व्यालाकल्पा विषमनयना विदुमाताम्रभासो  
जायामिश्रा जटिलशिरसश्वन्द्ररेखावतंसाः ।  
नित्यानन्दा नियतलिताः स्त्रिघकलमाषकण्ठा  
देवा रुद्रा धृतपरशवस्ते भविष्यन्ति भक्ताः ॥२५॥

व्यालाकल्पा विषमनयना  
वित्तरुमाताम्रपाणेष  
ज्ञायामिच्छा ज्ञातिल क्षीराल्लक्ष-  
सन्तरोक्तोवत्तम्साः ।  
नित्यानन्दा नियतलिताः  
स्त्रिक्षीरकलमाषकण्ठा  
தேவா நூத்ரா த்ருதபரசவஸ்தே  
பவிஷ்யந்தி பக்தா: ॥ २५ ॥

உம்முடைய பக்தர்கள் பாம்புகளை ஆணிகலன் களாகக் கொண்டவர்களாகவும், முக்கண் உடைய வர்களாகவும். பவளங்களையும் தாமிரங்களையும் ஒத்த நிறம் உடையவர்களாயும், தம் தம் மனைவி கருடன் கூடியவர்களாயும், சடைமுடியுடன் கூடிய வர்களாயும், பிறைச்சங்கிரனுடன் கூடியவர்களாகவும், எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர்களாயும், இயமம் நியமம் உடையவர்களாகவும், அழகியவர்களாகவும், வெளிர் கருமையான கழுத்தை உடையவர்களாகவும், விளையாட்டில் விருப்பமுள்ளவர்களாகவும், உருத்திரர்களாகவும், கோடரியைத் தாங்கிய வருமாக ஆகின்றனர்.

பரமனைப் பணியும் பக்தர்களும் அவரது உருவையே பெறுகின்றனர் என்று கூறப்படு

கிறது. சிவனுரையின் உடல் எப்பொழுதும் வெண்மையானது என்று கூறப்பட்டாலும் அவரது உமையொருபாக வடிவில் உமையின் நிறமான் பவழங்கள் தாமிரம் இவைகளின் நிறமும் பக்தர்களிடமும் காணப்படுகின்றன. சிவனுரையின் உருத்திர வடிவ ஆயிரக்கணக்கானது என்று கூறப்படுவதால் பக்தர்களும் உருத்திர என்ற சொல்லால் கூறத் தக்கவர்கள் ஆகின்றனர்.

**मन्त्राभ्यासो नियमविधयस्तीर्थ्यात्रानुरोधो**

**ग्रामे भिक्षाचरणमुटजे बीजवृत्तिर्वने वा ।**

**इत्यायासे महति रमतामप्रगल्भःकलार्थी**

**स्मृत्यैवाहं तत्र चरणयोर्निर्वृतिं साधयामि ॥ २६ ॥**

मन्त्रराप्यालौ नियमवित्यस्तीर्थी त्त-  
या त्तरा नुरोदेता

करामे पिक्षा करणमुटजे

पीज्जवं नुत्तीर्वने वा ,

இத்யாயாஸே மஹதி

ரமதாமப்ரகல்பः பலார்த்தீ

ஸ்ம்ருத்யைவாஹம் தவ

கரணயோர்-நிர்வாதம் ஸாதயாமி ॥ 26 ॥

பலனை விரும்பும் மூடர்கள் மந்திரங்களை ஜபித் தல், (கருச்ரம், சாந்திராயணம் போன்ற) நோன்பு களை நோற்றல், புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை செல்லுதல், கிராமத்தில் பிட்சை எடுத்தல், பர்ணசாலையிலோ அல்லது காட்டி லோ தாஞ்சை விளைந்த பயிர்களைக் கொண்டு உயிர் வாழ வது என்று இவ்வதமான பெரும் பிரயாசையில் ஈடுபட்டுள்ளவர்களாக இருக்கட்டும். நானேவென்

ஞால் உம்முடைய அடிகளின் நினைவாலேயே  
மோக்ஷத்தைப் பெறுவேன்.

எளிதான முறையை அறியாத மூடர்கள் தம் உடலை வருத்தும் டினமான முறைகளான நோன்பு நோற்றல், காசி, ராமேச்வரம் முதலான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லுதல், காடுகளில் வசித்தோ அல்லது பர்ணசாலையில் வாழ்ந்து கொண்டோ தானே விளைந்த பயிர்களின் மூலம் உயிர் வாழ்ந்தோ இருக்கட்டும். அவர்கள் பரமனை அடைய எளிதான முறையை அறியாதவர்கள். நான் எப்பொழுதும் தங்கள் திருவடிகளை மனத்தில் நிறுத்தி வைத்தே மோக்ஷத்தை அடைவேன்.

आस्तां तावत् सन्धनमुपरि क्षीरधाराप्रवाहैः

स्नेहाभ्यञ्जो भवनकरणं गन्धधूपार्पणं च ।

यस्ते कश्चित्किरति कुसुमान्युद्दिशन् पादपीठं

भूयो नैव ऋमति जननीगर्भकारागृहेषु ॥ २७ ॥

ஆஸ்தாம் தாவத் ஸ்நபனமுபரி

க்ஷீரதாராப்ரவாஹூः

ஸ்நேஹாப்யங்கோ பவனகரணம்

கந்ததூபார்ப்பணம் ச ।

யஸ்தே கச்சித்கிரதி

குஸுமாந்யுத்திசன் பாதபீடம்

பூயோ நௌவ ப்ரமதி ஜனனீ-

கர்ப்பகாராக்ருஹேஷா ॥ 27 ॥

உம் தலையின் மீது பாலபிழேகம், உடலில் எண்ணை முதலியவற்றுல் அபிழேகம், உங்களுக்காக ஆலயங்கள் கட்டுதல். சந்தனம், சாம்பிராணி மற்றும் இதர வழிபாட்டுப் பொருள்களை ஸமர்ப்ப

பித்தல் முதலியன இருக்கட்டு.ப். எவ்னெருவன் உங்கள் திருவடியைத் தாங்கும் பீடத்தின்மீது மலர்களைச் சாத்துகின்றுனே அந்த மாணிடன் தாயின் வயிறெற்றும் சிறைச்சாலையில் மீண்டும் உழல்வதில்லை.

பரமனைக்குறித்து அவன் காலடியில் சாத்தும் மலர் வழிபாடொன்றே பிறப்பு இறப்பு என்னும் இந்த ஓயாத வாழ்க்கைச் சுழலைத் தடுத்து நிறுத்த மிகவும் எளிதான் முறையாகும். வேறு வழிபாட்டு முறைகள் எதையும் தேடி அலைந்து அல்லல்பட வேண்டாம்.

ஸ்ரீ சங்கர பகவத் பாதரின் சிவானக்தலஹரி யில் தம் மனமாகிற மலரிருக்க வீணே பிற மலரினைத் தேடி குளப், குட்டை, காடு, மலை எல்லாம் அலையும் மாணிடரைப் பற்றிக் கூறும் ‘கபீரே காஸாரே விசதி’ என்னும் செய்யுளை ஒப்புநோக்குக.

ஸுக்தாகாரं ஸுநி஭ிரனிஶ சேதसि ஧்யாயமாந்  
ஸுக்தாகாரं ஶிரसி ஜடிலே ஜாஹ்வீஸுநூத்தம் ।

நாநாகாரं நவஶஶிகலாಶேஷரं நாகஹாரं  
நாரீமிஶ்ர ஧ृதநரஶிரோ மால்யமீஶாந் நமாமி ॥ 28॥

முக்தாகாரம் முனிபிராங்கிசம்  
சேதஸி த்யாயமானம்  
முக்தாகாரம் சிரஸி ஜூடிலே  
ஜூஷ்ரங்வீமுத்வஹந்தம் ।  
நாநாகாரம் நவ-சசி-கலா-சேகரம்  
நாகஹாரம்  
நாரீமிச்ரம் த்ருதநரசிரோ-  
மால்யமீசம் நமாமி ॥ 28 ॥

அருவானவரும் அல்லது சுத்த சைதன்யமான வரும், முனிவர்களால் எப்பொழுதும் மனத்தில் தியானிக்கப்படுபவரும், முத்தைப்போன்ற வெண் மையானவரும், தலை சடைமுடி மீது கங்கையைத் தாங்குபவரும், இந்தப் பிரபஞ்சமே உருவானவரும், பிறரச்சங்தரைனச் சூடியவரும், பாம்பை அணியாக உடையவரும், உமையையொரு பாகமாக உடைய வரும், மண்டை ஒடுகளை மாலையாக அல்லிந்தவருமான ஸதாசிவனை வணங்குகின்றேன்.

சிவஞாரின் பிரசித்தமான உருவை வருணித்து அதைக் கஷி வணங்கு கின்றார்.

तिर्यग्योनौ त्रिदशनिलये मानुषे राक्षसे वा  
यक्षावासे विषधरपुरे देव विद्याधरे वा ।  
यस्मिन् कस्मिन् सुकृतनिलये जन्म निःश्रेयसाय  
भूयाद्यम्बरण-कमलध्यायिनी चित्तवृत्तिः ॥ २९ ॥

திர்யக்யோனை த்ரிதங்கிலயே  
மாநுஷே ராக்ஷஸே வா  
யக்ஷவாஸே விஷதரபுரே  
தேவ வித்யாதூரே வா ।  
யஸ்மிந் கஸ்மிந் ஸக்ருதங்கிலயே  
ஜன்ம நிஃச்ரேயஸாய  
பூயாத்யுஷ்மக்சரண-  
கமலத்யாயிந் சித்தவ்ருத்தி: ॥ 29 ॥

ஓ! தேவனே மோக்ஷத்திற்காக பறவை பூச்சி களின் யோனியிலோ, ஸவர்க்கத்திலோ, மனித குலத்திலோ, அரக்கர்கள் குலத்திலோ, யசஷ்வர்கள் லோகத்திலோ, நாக லோகத்திலோ அல்லது கைலா யத்திலோ எங்காவது எனக்கு பிறப்பு இருக்

கட்டும் உமது அடித் தாமரையை தியானம் செய்யும் மனோ நிலை இருக்கட்டும்.

மோகஷம் கிடைக்க எப்பிறவியாயினும் இருக்கட்டும். அந்த எப்பிறவியிலும் ஈசனின் அடித் தாமரையை எப்பொழுதும் இடையறூது நினைக்கும் மனோ நிலை இருக்கட்டும் என்று கோருகிறார்.

வந்஦ே ரூद் வரदமமல் ஦ஷ்டன் ஸுஷ்ட஧ார்  
திவ்யஜாந் திபுரதங்கர் ஶூலபாணிம் ।  
தேஜராஶி திமுவநஞ்சு தீர்஥மாலி திணேற்  
கீலாஸஸ்ய ஧நபதிஸஸ் பாவதீநாநாமியம் ॥ 30 ॥

வந்தே ருத்ரம் வரதமமலம்  
தண்டினம் முண்டதாரம்  
திவ்யஞானம் த்ரிபுரதஹனம்  
சங்கரம் சூலபாணிம் ।  
தேஜோராசிம் த்ரிபுவனகுரும்  
தீர்த்த-மெளவிம் த்ரிஜேநத்ரம்  
கைலாஸல்தம் தனபதிஸகம்  
பார்வதீநாதமீசம் ॥ 30 ॥

துயரைத் துடைப்பவரும், விரும்பும் பொருளைக் கொடுப்பவரும், வெண்மை நிறத்தவரும், கோலைப் பிடித்தவரும், மண்டை ஒட்டை அணிந்தவரும், மேம்பட்ட அறிவே உருவானவரும், முப்புரம் எரித்தவரும், சங்கரரும் (நன்மை பயப்பவரும்), திரிசூலம் ஏந்தியவரும், ஒளிமயமானவரும், மூவுலகிற்கும் கற்பிக்கும் குருவும், கங்கையைத் தரித்தவரும், முக்கண்ணரும் கைலாயத்தில் வசிப்பவரும், குபேரனுக்கு நன்பரும், பார்வதீமனைனுமான பரமனை வணங்குகின்றேன்.

முன் செய்யுளில் கூறியது போல இச்செய்யு  
ளிழும் பரமனின் பல்வேறு சிறப்பு குணங்களையும்  
கூறி பரமனைப் பணிகின்றார் கவி.

**யோगி மோगி விஷபூஙமृதः ஶஸ்திராணிஸ்தபஸ்வி**

**ஶாந்தः கூரः ஶமிதவிஷயः ஶைலகஞ்யாஸஹாயः ।**

**மிக்ஷாவृதிஸ்திமுகநபதி: ஶுद்஧ிமானஸ்தமாலி**

**ஶக்யो ஜார்து கதமிவ ஶிவ த்வ விருதூஸ்வமாவः ॥**

**யோகீ போகீ விஷபுகம்ருதः**

**சஸ்த்ரபாணஸ்தபஸ்வீ**

**சாந்தः க்ரூரः சமிதவிஷயः**

**சைலகன்யாஸஹாயः ।**

**பிச்சாவ்ரத்திஸ்தரிபுவனபதி:**

**சுத்திமானஸ்தமாலீ**

**சக்யோ க்ரூரதும் கதமிவ சிவ**

**த்வம் விருத்தஸ்வபாவः ॥ 31 ॥**

சிவனே! நீர் பற்றறறவரும், பற்றறடையவரும் ஆவீர். விஷத்தைக் குடிப்பவர் ஆனாலும் இறப் பற்றவர். கையில் ஆயுதம் ஏந்தியும் தவமியற்று பவர். சாந்தமானவர். ஆயினும் கொடுரமானவர். போகப் பொருள்களைத் துறங்தவர். ஆயினும் மலை மகளுடன் கூடியவர். பிச்சை எடுப்பவர். இருப்பி னும் மூவுலகிற்கும் அதிபதி. மிகவும் தூய்மையான வர். இருப்பினும் எலும்பு மாலையை அணிந்தவர். இப்படி ஒன்றுக்கொன்று முரணை உள்ள உம் முடைய தன்மையை எப்படி அறிய முடியும்?

ஒன்றுக் கொன்று முற்றிலும் முரணை குண முடைய பரமனின் தன்மையை அறிவது என்பது மிகவும் கடினமானதே.

उपदिशति यदुच्चैज्योतिर म्नायविद्या  
 परमपरमदूरं दूरमायन्तशून्यम् ।  
 त्रिपुरजयिनि तस्मिन् देवदेवे निविष्टा  
 भगवति परिवर्तोन्माथिनी भक्तिरस्तु ॥ ३२ ॥

उपतीचत्ति यतुक्षेचार्ण्ण्योत्ति-  
 राम्नायवित्त्या  
 परमपरमत्तूराम्  
 त्तूरमात्त्यन्त्त-कुन्नयम् ।  
 त्तरीपुरज्जयिनि तस्मिन्  
 तेवत्तेवे निविष्टा  
 पकवत्ति परीवर्त्तत्तेऽन्त-  
 मातीनि पक्त्तिरस्तु ॥ ३२ ॥

मिकप्पे पेरियतुम्, मिकस्सि चिऱ्यतुम्, उल्लिरुप्प  
 पतुम्, पीरपञ्चत्तिनि वटिवाणतुम्, तुवक्कमुम  
 मुष्टिवुम् अर्हत्तुमाण ऎन्त्त ऒणीय्यमाण वटि  
 वैवप्प पत्तर्ति वेवत्तान्त्तम् ऎट्टुत्तुरक्किन्नरत्तेऽ  
 अन्त्त मुप्पुराम् वेण्णरवन्नुम् तेवात्ति तेवन्नु  
 माण पेरुम् पेरुत्तेत्तवन्निट्टम् पिऱ्पप्पिऱ्पप्पेपक्क  
 किण्णयुम् पक्त्ति तम्मृत्तिरुक्कट्टुम्.

परमनिनि वटिवात्तिचयत्तत्त विळक्कि अप्पटिप्प  
 पट्ट परमनिट्टम् सम्लारमाकीरु चक्करत्तत्त  
 अरवेवे किण्णयुम् पक्त्ति निलित्तिरुक्कक्क कवि वेण्णटु  
 किन्नरुर्.

‘परम्, अपरम्’ ऎन्नन्नुम् चेऽर्कणुक्कु पर  
 प्रवृत्तम् स्वरूपम्, ज्ञेवस्वरूपम् ऎन्नन्नुम् बेगुन्न  
 क्कूरलाम्.

இதி விரचிதமேत்சாரு சந்஦ார்஘ஸௌலை:  
 லலிதபदமுடார் ஦ண்டனா பண்டதென ।  
 ஸ்தவநமவநகாமேநாத்மனோத்நாமயாத்ய  
 மவதி வி஗தரோஷோ ஜந்துரேதஜபேந ॥ ३३ ॥

இதி விரசிதமேதச்சாரு  
 சந்த்ரார்த்தமெளவே:  
 லலிதபதமுதாரம் தண்டிணு  
 பண்டிதேன ।  
 ஸ்தவனமவனகாமேநாத்.  
 மனே (அ) நாமயாக்யம்  
 பவதி விகதரோகோ  
 ஜந்துரேதஜல்லபேன ॥ ३३ ॥

தன்னைக் காக்க விரும்பி தண்டி என்னும் பண்டி தரால் பிறைச்சந்திரனைத் தரித்தவனைக் குறித்து அழகிய சொற்கள் கொண்டதும் மிகச் சிறந்த பொருளை உடையதுமான ‘அமையம்’ என்பதுதுதி என்று இயற்றப்பட்டதை படிப்பதினால் மக்கள் தம் நோய் அகன்றவர் ஆவார்கள்.

இந்த துதி இயற்றியதன் காரணத்தையும், அதன் தன்மையையும் கவி இந்த செய்யுளில் கூறு கிறார்.

‘ஆமயம்’ என்னும் சொல்லிற்கு நோய் என் பது பொருள். ‘அநாமயம்’ என்றால் நோயின்மை என்று பொருள். பிறப்பு இறப்பு என்னும் ஸம் ஸார சக்கரம் ஒரு நோயென கூறப்படுவதுவழக்கம். அந்த நோயைக் களையும் தன்மை கொண்ட இந்த துதி மிகவும் அழகிய சொற்களைக் கொண்டு

உயர்ந்த பொருள்      பொதிங்ததாக      இயற்றப்  
பட்டுள்ளது.

[உரை ஆசிரியர் குறிப்பு:—இந்தத் துதியை  
இயற்றிய தண்டி கவி என்பவர் கி. மு. ஆரூம்  
நூற்றுண்டில் வாழ்ந்தவரும் ‘காவ்யாதர்சம்’  
என்னும் காப்பிய இலக்கண நூலில் இயற்றியவரு  
மான தண்டி என்பவரே என்பது ‘சாரு, லலிதபதம்,  
உதாரம்’ என்ற மூன்று சொற்களை அவரது இத்  
துதியின் கடைசிச் செய்யுளில் கையாண்டது  
விருந்து தெரியவருகிறது.

முன் குறிப்பிட்டபடி இத்துதி ‘ஆமயம்’ என்னும் இந்த பிறவிப்பினியை போக்கவல்லது என்பதால் இதற்கு ‘அநாமயஸ்தவம்’ என்பது சாலப் பொருந்தும்.

இங்குள்ள 33 செய்யுட்களில் முதல் 31 செய்யுட்கள் ‘மந்தாக்ராந்தா’ என்னும் விருத்தத்திலும் கடைசி 2 செய்யுட்கள் ‘மாலினீ’ விருத்தத்திலும் அமைக்கப் பெற்றுள்ளன.

சென்னை கீழ்க்கலை ஓலைச்சவடி நிலைய அரையாண்டு ஆய்வு நூலில் அச்சிடப்பட்டுள்ள இத்துதியை பக்தர்கள் அனைவரும் பயன்பெற தமிழ் மொழி உரையுடன் கொடுத்துள்ளேன். இதைப் படித்து நாம் நமது பிறவிப்பயனைப் பெறுவோ மாக]

சிவம்

